

Mon, May 24, 2010

முகப்பு | தொடர்புக்கு | முதல் பக்கமாக்குக



செய்திகள் | பார்வை | ஆயிரம் பூக்கள் | முகங்கள்/நிறங்கள் | இனிது இனிது | பேசும் படம் | சுவடுகள் | அகப்பக்கம் | தேடல்

முகப்பு &gt; சுவடுகள்

## புலிகளின் மரபுப் போர்த் தகமை வளர்ந்தது எப்படி? கட்டுரைத்தொடர்-14

தாமரை காருண்யன்

ஈழம் தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா?



கடந்த கட்டுரைத் தொடரில் தமிழீழம் கிட்டுவை இழந்த சம்பவச் சூழல் குறித்து நோக்கியிருந்தோம்.

இவ் அங்கத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் கெடுபிடிக் காலத்துக்குப் பின்னரான காலத்து புவிசார் அரசியல் காலப்பகுதியில் சந்தித்த இரு முக்கியமான சவால்களைப் பற்றி நோக்குவோம்.

முதலாவது, 1995 - 1996 ஆம் ஆண்டுகளில் யாழ் மாவட்டத்தை விடுதலைப்புலிகள் வசம் இருந்து பறித்தெடுக்கும் நோக்குடன் சிறிலங்கா அரசு நடாத்திய துரியக்கதிர் (ரிவிரச) எனும் இராணுவ நடவடிக்கை.

இரண்டாவது வன்னிப் பிராந்தியத்தின் மீதான சிறிலங்கா படையினர் 'வெற்றி நிச்சயம்' (ஜெயசுக்குறு) பெரும் படையெடுக்கை.

இவ் இரண்டு படையெடுக்கைகளையும் எதிர்கொண்டமைக்கூடாக - முதலில் பின்னடைவினை சந்தித்த போதும் பின்னர் தனது மரபுசார் போர்த் தகமைமையினை விடுதலைப்புலிகள் இயக்கம் வளர்த்துக் கொள்கிறது.

இதனால் தமிழீழ விடுதலைப் போராட்டம் எதிர்கொண்ட இவ்விரு சவால்கள் பற்றியும் இக் கட்டுரைத் தொடர் தனது கவனத்திற் கொள்கிறது.

1994 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முறிவடைகின்றன.

இப் பேச்சுவார்த்தைகள் குறித்தும் அவை முறிவடைந்தமைக்கான காரணங்கள் குறித்தும் பேசுவது இன்றைய அங்கத்தின் பேசுபொருளுக்கு அவசியமில்மையால் இக் கட்டுரைத் தொடர் அதனைக் கடந்து செல்கிறது.

சிறிலங்காவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஆரம்பித்த இப் போர் மூன்றாம் கட்ட ஈழப் போராக வர்ணிக்கப்படுகிறது.

இம் மூன்றாம் கட்டப்போரில் விடுதலைப்புலிகளிடம் இருந்து யாழ்ப்பாண மாவட்டத்தை மீட்டெடுக்கும் வியூகத்தை சிறிலங்கா இராணுவம் வகுத்துக் கொள்கிறது.

இது தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இராணுவரீதியாக அழித்தொழிக்கும் வகையில் முன்னர் வகுக்கப்பட்டிருந்த இராணுவ மூலோபாயங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த முக்கியமான ஒரு மாற்றமாகும்.

இராணுவ மூலோபாயங்களில் செய்யப்பட்டிருந்த இவ் மாற்றங்கள் குறித்து பிரபல அரசியல் இராணுவ ஆய்வுக் கட்டுரையாளர் தராக்கி தனது ஆங்கிலக் கட்டுரையொன்றில் விரிவாக ஆராய்ந்திருந்தார். அவர் முன்வைத்த கருத்துக்களை தழுவி இம் மூலோபாயம் தொடர்பான விடயங்களை இக்கட்டுரை பேசுகிறது.

தராக்கியின் கருத்துப்படி, இதற்கு முன்னர் வகுக்கப்பட்டிருந்த மூலோபாயங்களில் கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி இராணுவ நகர்வினை மேற்கொண்டு பிரதேசங்களைத் தம்வசப்படுத்த வேண்டும் என்ற நோக்குநிலை (Paradigm) மேலோங்கியிருந்தது.

கிழக்கு மாகாணம் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் வாழும் பகுதியாக இருக்கின்றமையால் அங்கு விடுதலைப்புலிகளின் கையோங்குவது கிழக்கை சிங்கள மயப்படுத்தி தமிழர் நிலங்களை கபளீகரம் செய்யும் தனது முயற்சிக்கு இடையூறாக இருக்கும் என்பதனாலும், கிழக்கிலிருந்து கொழும்பு உள்ளடங்கலான தென்னிலங்கைப் பகுதிக்கு விடுதலைப்புலிகள் போராளிகளையும் வெடிபொருட்களையும் நகர்த்துவது ஒப்பீட்டளவில் இலகுவாக இருக்கும் என்பதனாலும், திருகோணமலை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி கிழக்கில் அமைந்திருந்தமையாலும் கிழக்கை முதலில் தனது முழுமையான இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முக்கியமானது என இவ் இராணுவ மூலோபாயம் கருதியது.

இதனால் முதலில் கிழக்குப் பகுதியினைக் கட்டுப்படுத்தி, இதன் தொடர்ச்சியாக வன்னிப் பிராந்தியத்தினை ஆக்கிரமித்து, நிலைப்படுத்தி இறுதியாக யாழ் மாவட்டத்தின் மீது படையெடுப்பது என்பதே பழைய இராணுவ மூலோபாய அணுகுமுறையாக இருந்தது.

1995 இல் ஆரம்பிக்கப்பட்ட சந்திரிகா பண்டாரநாயக்காவின் படையெடுக்கைகளை அவரது மாமனார் அனுருத்த ரத்வத்தை தலைமை தாங்குகிறார்.

இவ் இராணுவ நடவடிக்கைகளுக்காக புதிய இராணுவ மூலோபாயம் வகுக்கப்படுகிறது.

இப் புதிய மூலோபாயம் இராணுவ நகர்வின் திசையை மாற்றியமைக்கிறது. கிழக்கிலிருந்து வடக்குக்கு நகர்வதற்குப் பதிலாக வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர வேண்டும் என முடிவு செய்யப்படுகிறது.

முதலில் யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதி பின்னர் தென்மராட்சி, வடமராட்சி பகுதிகளைக் கைப்பற்றல், பின்னர் வன்னி அதன் பின்னர் கிழக்கு என்ற ஒழுங்கிலே விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனப் புதிய மூலோபாயம் வடிவமைக்கப்படுகிறது.

### புதினங்கள்

மலையக அரசியல் வரலாற்று வளர்ச்சியும் முன்நகர்த்த வேண்டிய பணிகளும்

பல வகுப்பறைகள் மரங்களுக்குக் கீழே நடக்கின்றன

ஊரான ஊரிழந்தோம்! ஒற்றைப் பனைத் தோப்பிழந்தோம்!!

வன்குரலுக்கு எதிரான கலகக் குரல் தலைவர் பிரபாகரன் விரச்சாவ குறித்து தொடரும் சர்ச்சை:

காரணங்கள் எவை? கட்டுரைத் தொடர் - 17

நக்கீரனுக்கு ஏன் இந்தக் கோடாலிக் காம்பு வேலை?

முள்ளிவாய்க்கால் படுகொலையின் தத்துவப் பின்னணி

கிழக்கில் கிடந்த பச்சைச் சூரியன்!

தேசியத் தலைவருக்கு விளக்கு வைக்கத் துடிக்கும் மார்ச் அன்றளிகள்

### செய்திகள்

முகாம்களுக்கு செல்லவிடாது தடுப்பது விடயங்களை ஒளித்து மறைக்க விரும்புவர்களின் செயல்!

கூட்டமைப்பு அறிக்கை

உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் - பான் கீ மூனுக்கு சிறிலங்கா கோரிக்கை!

விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தலாம்! - அதனால் தடை என்கிறது இந்தியா!

எங்களது வாகனங்கள் எங்கே? - கிளிநொச்சியில் தமது வாகனங்களைத் தேடும் மக்கள் கேள்வி!

இனப்பிரச்சினைக்கான தீர்வு கிட்டிவிடும் என எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்: செல்வம் அடைக்கலநாதன்

சிறிலங்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான விவகாரங்கள்: பசில் ராஜபக்சவே கையாள்வார்!

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளை பொதுமக்கள் பார்வையிட முடியாது!

யாழ்ப்பாணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதும் அங்கு அவர்கள் தமது நடைமுறை அரசினை நடாத்தி வருவதும் தமிழீழம் எனும் புதிய அரசு உருவாக்கப்படுவது சாத்தியம் என்ற நம்பிக்கை களத்திலும் புலத்திலும் வாழும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அதனை வலுவடையச் செய்து வருகிறது.

இந்த நம்பிக்கை உடைத்தெறியப்பட வேண்டும் என்றால் அதற்கு யாழ்ப்பாணத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்டு வரும் நடைமுறை அரசினை தகர்த்துக் கொட்ட வேண்டும்.

யாழ்ப்பாணத்தினை விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டினுள் வைத்துக் கொள்வது இவர்களுக்கு பொருளாதார பலத்தினையும் மருத்துவமனைகள் உட்பட ஏனைய கட்டுமானங்களையும் தமது இயக்கத்தின் தேவைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புக்களையும் அளிக்கிறது.

யாழ்ப்பாணத்தினை விடுதலைப்புலிகள் வசம் இருந்து கைப்பற்றுவதன் மூலம் இவ் வளங்கள் புலிகளுக்குச் சென்றடையாமல் தடுத்து விட்டால் - அது புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியினை முதலில் கட்டுப்படுத்தி பின்னர் அழித்தொழிப்பதற்கு வழிசமைக்கக் கூடியது.

யாழ்ப்பாணத்தில் மக்கள் கூடுதலான தொகையாக வாழ்ந்து வருவதாலும், அது தமிழர்களின் ஒரு பண்பாட்டு மையமாகத் திகழ்வதாலும், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் கூடுதலான உறவுகள் அங்கு வாழ்வதாலும் ஆட்சேகரிப்பு மற்றும் ஏனைய அனைத்துலக தொடர்புகள் சார்ந்து விடுதலைப் புலிகளுக்கு மிகுந்த வாய்ப்புக்களை யாழ்ப்பாணம் வழங்குகிறது. இவற்றை இல்லாதொழிக்க வேண்டும் என்றால் யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளின் கைகளிலிருந்து பிடுங்க வேண்டும்.

வகுக்கப்பட்ட புதிய தந்திரோபாயத்தின் எண்ணோட்டங்களாக இவை அமைகின்றன.

புதிய மூலோபாயத்துக்கு செயல் வடிவம் கொடுக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கச் சிங்களப்படைகள் தயாராகின்றன.

புதியவர்கள் படையணிகளில் இணைக்கப்படுகின்றனர். கிழக்கிலிருந்து பெருமளவிலான படையினர் யாழ்ப்பாணம் நோக்கி நகர்த்தப்படுகின்றனர்.

ஆர்ட்டிலரிகள், மோட்டார்கள் உட்பட பெருந்தொகையான படைக்கலங்கள் பலாலி இராணுவப் பெருந்தளர்தலில் குவிக்கப்படுகின்றன.

யாழ்ப்பாண ஆக்கிரமிப்பு ஆரம்பமாகி விடுகிறது. படையினரின் மோட்டார்த் தாக்குதல்கள் இராணுவத் தாக்குதலில் முக்கிய இடம் பிடிக்கின்றன.

யாழ்ப்பாணத்துக்கான போரில் படையினர் மெல்ல மெல்ல முன்னேறி விடுதலைப்புலிகள் பின்வாங்கத் தொடங்குகின்றனர்.

1995 ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி வலிகாமம் பகுதியிலிருந்து 5 இலட்சத்துக்கும் மேலாக மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறும் அவலமும் நடக்கிறது.

1995 ஆண்டு டிசெம்பர் முதல் வாரத்தில் யாழ்ப்பாணத்தில் சிங்கக் கொடி ஏற்றப்படுகிறது. 1996 ஆம் ஆண்டின் முற்பகுதிகளில் தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளையும் சிங்கள இராணுவம் கைப்பற்றிக் கொள்கிறது.

விடுதலைப்புலிகளும் பெருமளவிலான மக்களும் வன்னிப்பகுதியில் நிலை கொள்கின்றனர். விடுதலைப் போராட்டத்தில் ஒரு பின்னடைவாக யாழ்ப்பாணத்தை இழந்தமை பதிவு செய்யப்படுகிறது.

யாழ்ப்பாணப் படையெடுப்பு எத்தகைய மூலோபாயத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதோ அதே மூலோபாயத்தின் தொடர்ச்சியாக வன்னிப் படையெடுப்புக்குத் சிறிலங்கா இராணுவம் திட்டமிடுகிறது.

இதற்கிடையில், விடுதலைப்புலிகள் தமது எஞ்சியிருந்த சக்தி அனைத்தையும் ஒருங்கிணைத்து 1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவ கடற்படைத் தளத்தை கைப்பற்றிக் கொள்கின்றனர். ஆர்ட்டிலரி உட்பட பெருந்தொகையான படைக்கலங்களையும் தம்வசப்படுத்திக் கொள்கின்றனர்.

இது விடுதலைப்புலிகள் வலுவழிந்த ஒரு சக்தியாக மாறிவிடவில்லை என்பதனை உலகுக்கு வெளிப்படுத்துகிறது.

யாழ்ப்பாணத்தை இழந்தமை விடுதலைப்புலிகள் தமது படைக் கட்டமைப்புகளில் மோட்டார் மற்றும் ஆட்டிலரிப் படையணிகளின் போதாமையினை நன்கு உணர்ந்து கொள்ள வழிகோலுகிறது.

சிறிலங்கா படையினர் வன்னிப் பகுதியின் மீதான தமது படையெடுப்புக்குத் தம்மைத் தயாராக்கி கொள்கின்றனர்.

இப் பெரும் படையெடுப்பை எதிர்கொள்ள விடுதலைப்புலிகளும் தம்மைத் தயார்ப்படுத்துகின்றனர்.

ஒரே கு ஆர்ட்டிலரிகளையும் சில மோட்டார்களையும் விடுதலைப்புலிகள் தம்வசம் வைத்திருந்தாலும் இவை சிறிலங்காப் படையினரை எதிர்கொள்வதற்கு எந்த வகையிலும் போதியதாக இருக்கவில்லை. இவற்றிற்கு தேவையான செல்களும் கைவசம் இருக்கவில்லை.

ஆர்ட்டிலரி மோட்டார் படைபலம் உட்பட ஏனைய படையணிகளும் படைக்கலங்களும் குறுகிய காலத்தில் திரட்டப்பட்டாக வேண்டிய நிலை.

பெரும் படைபலத்தை எதிர்கொள்வதற்கான ஆட்பலத்தை குறுகிய காலத்தில் தயார்ப்படுத்த வேண்டிய தழல்.

சிறிலங்காப் படையணிகள் தமது டாங்கிப் படையணிகளை இப்படையெடுப்பில் முக்கிய அணிகளாகப் பயன்படுத்தும் நிலை இருந்தமையால் டாங்கி எதிர்ப்புப் படையணியினை உருவாக்கி வலுவாக நிலை நிறுத்த வேண்டிய அவசியமும் அவசரமும் இருந்தது.

போராளிகள் மற்றும் தளபதிகளின் பலத்தினை அதிகரிக்க கிழக்கிலிருந்து போராளிகள் அழைக்கப்பட வேண்டிய நிலை இருப்பதனை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது அப்போதைய நெருங்கிய சகாவான கருணாவுக்குத் தெரிவிக்கிறார்.

கிழக்குப் பகுதியில் தமது நடவடிக்கைகளை விரிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகள் இனிவரும் காலங்களில் தமது பகுதியில் தொடர்ச்சியாக நிலைகொண்டு நின்று தென் தமிழீழத்தினை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த காலகட்டம் அது.

சிறிலங்காப் படையினர் வன்னியில் ஆரம்பிக்கவிருக்கும் இராணுவ நடவடிக்கையால் ஏற்படக்கூடிய நிலைமையின் நெருக்கடித் தன்மையினை போராளிகளுக்கும் தளபதிகளுக்கும் கருணா எடுத்துக்கூறுகிறார்.

இது உடனடியாக வன்னி நோக்கிக் கிளம்பும் உணர்வினை போராளிகளுக்கு ஏற்படுத்துகிறது. கருணா தலைமையிலான ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் குறுகிய காலத்தில் வன்னிப்பகுதியினைச் சென்றடைகின்றனர்.

தேவையான படைக்கலப்பலத்தைப் பெற்றுக் கொள்வதற்குரிய நிதிவளம் இயக்கத்திடம் இருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்தபோது கிடைக்கப்பெற்ற நிதித்தொகையும் பல்வேறு தேவைகளுக்கும் பங்கிட்டுக் கொள்ள கரைந்து போகிறது.

நிலைமைகளை மதிப்பீடு செய்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தியை அழைத்து ஆலோசனை நடாத்துகிறார். அப்போது விடுதலைப்புலிகளின் சர்வதேசக் கட்டமைப்புக்குப் பொறுப்பாக இருந்த கேபியுடன் கலந்து பேசி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகத் தமிழேந்தியினை அனுப்பி வைக்கிறார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் கப்பல் வழிப் பயணம் மூலம் தென்கிழக்காசிய நாடொன்றுக்கு வந்து சேர்கிறார் தமிழேந்தி.

(அடுத்த வாரம் தொடரும்)

4/18/2010 4:55:57 PM

#### உங்கள் கருத்துக்களை பதிவு செய்யு:

பெயர்

ஊர்

நாடு

மின்னஞ்சல்

கருத்து (max. 2000 characters)

அ Press F8 for English Powered by Quillpad

படத்தில் உள்ள எழுத்துக்களை பதிவு செய்யு:

W2R3T1

[Change Image](#)

#### மேலும்

தலைவர் பிரபாகரன் வீரச்சாவு குறித்து தொடரும் சர்ச்சை: காரணங்கள் எவை? கட்டுரைத் தொடர் - 17  
 போராளிகள் குறித்து தலைவர் பிரபாவின் கவலை - தொடர் - 16  
 புலிகளின் கடல்வழி விநியோக நுட்பங்கள்! கட்டுரைத் தொடர் - 15  
 கிட்டுவை தமிழீழம் இழந்த கதை! கட்டுரைத் தொடர் - 13  
 ராஜீவ் கொலைச் சம்பவம் ஏன் நிகழ்ந்தது? கட்டுரைத் தொடர் - 12  
 சிறிலங்கா + தமிழீழம் = - இந்தியா: கட்டுரைத் தொடர் - பகுதி 11  
 ஒஸ்லோ பிரகடனத்தை புலிகள் ஏற்றார்களா? இல்லையா? பகுதி 10  
 சிறிலங்கா - தமிழீழ முரண்பாட்டின் புவிசார் அரசியல் அடிப்படை - பகுதி 9  
 இந்திய - தமிழீழ புவிசார் அரசியல் முரண்: ஈழம்: கட்டுரைத் தொடர் - 8  
 தமிழீழத்தின் புவிசார் அரசியல் நிலை! - ஈழம்: கட்டுரைத் தொடர் - பகுதி 7

»மேலும் சுவடுகள்



www.ponguthamil.com

செய்திகள்

பார்வை

ஆயிரம் பூக்கள்

பேசும் படம்

இனிது இனிது

முகங்கள் / நிறங்கள்

தேடுங்கள்

தேடு

சுவடுகள்

அகப்படும்

தேடல்

உங்கள்

ஆக்கங்களையும்

கருத்துக்களையும்

அனுப்ப...